

May 31, 2023

TAKE/BSE/2023-24
The Manager
Dept. of Corporate Services-Listing
BSE Limited,
P. J. Towers, Dalal Street,
Mumbai - 400001
Scrip Code: 532890

TAKE/NSE/2023-24
The Manager-Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
Bandra - Kurla Complex, Bandra (East),
Mumbai - 400051
Symbol: TAKE

Dear Sir/ Madam,

Sub: Newspaper Publication

Pursuant to Regulations 33 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith, the extract of the Consolidated Audited Financial Results for the quarter and year ended March 31, 2023, published in newspapers, namely, Makkal Kural (Tamil) and Financial Express (English), dated May 30, 2023, and May 31, 2023, respectively.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours sincerely,
For TAKE Solutions Limited



Srinivasan. P
Company Secretary
Encl: As above.



TAKE SOLUTIONS LIMITED

Registered & Corporate Office : No: 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034
CIN: L63090TN2000PLC046338; GSTIN: 33AABCT3684M1Z0
Tel: +91 44 6611 0700/01

www.takesolutions.co



வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்டை நடுவர், தராமபுரம்.
 ந.க.எண்.1628/இ/2023

சின்னராஜா த/பெ.சின்னதம்பி.செ.(வேட்) ...மனுதாரர்

மனுதாரர் தன் தாய் க.சுகாதா, க/பெ.சின்னதம்பி.செ.(வேட்) என்பவர் பிளாக்கெட்.114, எண்.4, TNSCB, எழில் நகர், பெரும்பாக்கம், சென்னை-600 100 என்ற இடத்தில் 19.10.2021 என்ற தேதியில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய தவறியதால் பதிலாக மேற்படி இறப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவினை பேரில் எவருக்கும் ஆட்சேபனை இருப்பின் தங்கள் ஆட்சேபணையை வரும் 15 நாட்களுக்கு மேற்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரிலோ, அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆதாரமிடாதேரிவித்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்படுகிறது.

சின்னராஜா, மனுதாரர்

அண்ணாதுரை கோப்பைக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 5வது டிவிசன் 'ஏ' மண்டல லீக் 2022-23 சாம்பியன்ஷிப்பை சர் ஆஷ்லே பிர்ஸ் இன்ஸ்டிடியூட் வென்று 2023-24 லீக் தொடரில் 4வது டிவிஷனுக்கு முன்னேறியது. எஸ்எப்பிடி மோலார் பார் மேக்ஸ்வெல் ஜார்சன், சிபிடிஎம். டி.சிவக்குமார், தெரு ரெயில்வே வினையாட்டு டிவிசன் பொது மோலார் ஆர்.என்.சிங், போடர்ன் வினையாட்டு கிளேஷ், எஸ்எப்பிடி தலைமை பயிற்சியாளர் என். கண்ணையா, பி.ஏ. அரவிந்த், ஏ.ச. அர்ஜுன் பிரகாஷ், சி. கபிலன், ஏ.பாலசுந்தர், பாசேசுவன், கா. சதாசு, ஸ்ரீவஸ்ததரம், க.பிரவீன், ப.ஹரிஹரன், அ.பிரகாஷ், ர.க.கோதர், கோ. சந்தோஷ், வாஞ்சிநாதன், ராகவன், முன்தாஷர் அகமது ஆகியோர் குழுவுக்குப் பங்கு பெற்றுள்ளனர்.

அமர்ஜோதி ஸ்பின்னரிங் மில்ஸ் லிமிடெட்
 பதிவு அலுவலகம்: 157, குமரன் ரோடு, திருப்பூர் 641 601.
 E-mail: mill@amarjothi.net Website: www.amarjothi.net
 CIN : L171117T1987PFC002090 Phone: 0421 4311600

மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை

வ. எண்	விவரங்கள்	முடிந்த காலாண்டு				
		31.03.2023 (தணிக்கையானது)	31.12.2022 (தணிக்கையானது)	31.03.2022 (தணிக்கையானது)	31.03.2023 (தணிக்கையானது)	31.03.2022 (தணிக்கையானது)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	5875.01	3265.76	6491.23	20945.73	25029.27
2	காலத்திற்கான திரை வரம்பு / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் முன்)	544.96	167.43	432.60	1605.25	2035.99
3	வரிக்கு முன் காலத்திற்கான திரை வரம்பு / (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் பின்)	544.96	167.43	432.60	1605.25	2035.99
4	வரிக்கு பின் காலத்திற்கான திரை வரம்பு / (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் பின்)	434.32	133.44	356.38	1013.07	2108.91
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வரம்பு / (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	434.32	133.44	356.38	1013.07	2108.91
6	சம்பாக்கு மூலதனம்	675.00	675.00	675.00	675.00	675.00
7	கடந்த ஆண்டு தணிக்கையான இருப்புநிலை அறிக்கையில் உள்ளபடி இதர சம்ப	-	-	-	16775.45	15911.27
8	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (ஒன்று ரூ.10/-) (தொடர் மற்றும் திறந்தப்பட்ட செயல்பாடுகள்) ஏ. அடிப்படையில்	6.43	1.98	5.28	15.01	31.24
9	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (ஒன்று ரூ.10/-) (தொடர் மற்றும் திறந்தப்பட்ட செயல்பாடுகள்) பி. டைண்டர்ட்டு	6.43	1.98	5.28	15.01	31.24

மார்ச் 31, 2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை

வ. எண்	விவரங்கள்	முடிந்த காலாண்டு				
		31.03.2023 (தணிக்கையானது)	31.12.2022 (தணிக்கையானது)	31.03.2022 (தணிக்கையானது)	31.03.2023 (தணிக்கையானது)	31.03.2022 (தணிக்கையானது)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	5904.25	3168.19	6365.91	21014.41	25747.08
2	காலத்திற்கான திரை வரம்பு / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் முன்)	511.26	198.59	391.99	1651.85	2169.26
3	வரிக்கு முன் காலத்திற்கான திரை வரம்பு / (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் பின்)	511.26	198.59	391.99	1651.85	2169.26
4	வரிக்கு பின் காலத்திற்கான திரை வரம்பு / (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் பின்)	407.46	158.27	322.90	1054.13	2118.42
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வரம்பு / (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	395.70	145.58	290.94	1029.68	2177.32
6	சம்பாக்கு மூலதனம்	-	-	-	0.00	0.00
7	கடந்த ஆண்டு தணிக்கையான இருப்புநிலை அறிக்கையில் உள்ளபடி இதர சம்ப	-	-	-	17004.20	16337.11
8	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (ஒன்று ரூ.10/-) (தொடர் மற்றும் திறந்தப்பட்ட செயல்பாடுகள்) ஏ. அடிப்படையில்	5.86	2.16	4.31	15.25	32.26
9	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (ஒன்று ரூ.10/-) (தொடர் மற்றும் திறந்தப்பட்ட செயல்பாடுகள்) பி. டைண்டர்ட்டு	5.86	2.16	4.31	15.25	32.26

குறிப்பு: 1. மேற்கண்ட தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு 29 மே 2023 அன்று தடைபெற்று இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிதி முடிவுகளின் குழு வடிவம் முழுமையாக இணையதளமான www.bsindia.com மற்றும் திறவழங்கி இணையதளமான www.amarjothi.net-ல் கிடைக்கும். 2. SEBI (LODR) விதிமுறைகள் 2015ன் விதிமுறைகள் 33ஐ மேற்கொண்டு 31.03.2023ல் முடிவடைந்த ஆண்டின் நிதி முடிவுகள் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டது. 3. 2022-23-ல் ஆண்டின் குழு பங்கிற்று ரூ.2.20 பங்குதொகையை இயக்குனர்கள் பரிந்துரைத்துள்ளது. (ஒவ்வொருவரும் ரூ.10/- முடிவடைந்த 22%). இது வட்டாந்திர பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். 4. கம்பெனியின் செயல்பாடுகள் ஒரு பகுதியாக நூல் உற்பத்தியில் மட்டுமே ஈடுபடுகிறது.

இடம்: திருப்பூர்
 தேதி: 29.05.2023

அமர்ஜோதி ஸ்பின்னரிங் மில்ஸ் லிமிடெட்டிற்கான
 R. ஜெயசந்தர்
 முழு ரேஜிஸ்ட்ரார்
 DIN:00390836

கந்தகிரி ஸ்பின்னரிங் மில்ஸ் லிமிடெட்
 பதிவு அலுவலகம்: மில் வளாகம், தபால் பெட்டி எண். 3, உடையாட்டி (P.O.), சேலம் 636 140.
 (CIN : L171117T1976PFC000762)
 e-mail : sales@kandagirimills.com Phone 0427 2244400 Fax 0427 2244422 Web site : www.kandagirimills.com

மார்ச் 31, 2023ல் முடிந்த ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம்

வ. எண்.	விவரங்கள்	முடிந்த ஒன்று மாதங்கள்				
		31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022
		தணிக்கை செய்யாதது		தணிக்கை செய்தது		
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	123.10	--	31.14	123.10	318.76
2	இதர வருமானம்	47.16	139.32	76.05	280.20	258.94
3	மொத்த வருமானம்	170.26	139.32	107.19	403.30	577.70
4	விலக்கு அபிட்-டங்களுக்கு முன் வரம்பு / (நஷ்டம்)	2.30	91.31	19.64	94.06	42.52
5	வரிக்கு முன் வரம்பு / (நஷ்டம்)	1.65	93.57	25.29	99.06	105.87
6	தொடர் செயல்பாடுகளில் இருந்து காலத்திற்கான வரம்பு / (நஷ்டம்)	16.65	78.57	10.29	112.64	90.87
7	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வரம்பு / (நஷ்டம்) மற்றும் இதர விரிவான வருமானம் உள்ளடக்கியது)	16.65	78.57	10.29	112.64	90.87
8	ஒரு சம்பாக்கு வரம்பு ரூ. 10/- (வருடந்தியில் அல்ல) அடிப்படையில் பங்கிற்றது	0.43	2.04	0.27	2.92	2.36
9	சம்பாக்கு மூலதனம்	385.75	385.75	385.75	385.75	385.75
10	இதர சம்ப	-	-	-	(852.42)	(965.06)

மார்ச் 31, 2023ல் முடிந்த ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம்

வ. எண்.	விவரங்கள்	முடிந்த ஒன்று மாதங்கள்				
		31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022
		தணிக்கை செய்யாதது		தணிக்கை செய்தது		
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	123.10	--	31.14	123.10	318.76
2	இதர வருமானம்	92.45	139.32	76.05	325.49	258.94
3	மொத்த வருமானம்	215.55	139.32	107.19	448.59	577.70
4	விலக்கு அபிட்-டங்களுக்கு முன் வரம்பு / (நஷ்டம்)	47.59	91.31	19.64	139.35	42.52
5	வரிக்கு முன் வரம்பு / (நஷ்டம்)	47.59	91.31	19.64	139.35	42.52
6	தொடர் செயல்பாடுகளில் இருந்து காலத்திற்கான வரம்பு / (நஷ்டம்)	62.59	76.31	4.64	152.93	27.52
7	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வரம்பு / (நஷ்டம்) மற்றும் இதர விரிவான வருமானம் உள்ளடக்கியது)	62.59	76.31	4.64	152.93	27.52
8	ஒரு சம்பாக்கு வரம்பு ரூ. 10/- (வருடந்தியில் அல்ல) அடிப்படையில் பங்கிற்றது	1.62	1.98	0.12	3.97	0.71
9	சம்பாக்கு மூலதனம்	385.75	385.75	385.75	385.75	385.75
10	இதர சம்ப	-	-	-	(855.08)	(1008.01)

குறிப்பு: SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிமீட்டு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் மற்றும் தனியான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் வரம்பு வடிவத்தின் சமீபத்திய தேவைகளை மேற்கண்டவை உள்ளன. ஒருங்கிணைந்த மற்றும் தனியான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் கம்பெனியின் இணையதளமான www.kandagirimills.com மற்றும் பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு லிமிடெட் இணையதளமான www.bsindia.com-ல் உள்ளது.

கந்தகிரி ஸ்பின்னரிங் மில்ஸ் லிமிடெட்டிற்கான
 R. செல்வராஜன்
 நிர்வாக இயக்குனர்
 DIN: 00001703

ஒரீயண்ட் கர்ன் பவர் கம்பெனி லிமிடெட்டிற்கான
 M. சிவசுந்தர்
 கம்பெனி செயலாளர்
 மற்றும் ஒப்பந்த அங்கீகரி

TAMILNADU NURSES AND MIDWIVES COUNCIL
 (Constituted under Tamilnadu Act III of 1926)
 Jayaprakash Narayanan Maligai, Old No.140, New No.58, Santhome High Road, Mylapore, Chennai 600 004. Tel:044-46786539; Email: info@tamilnadunursingcouncil.com Web: www.tamilnadunursingcouncil.com

EXPRESSION OF INTEREST (EOI)
 Expression of Interest is invited from the reputed Printers/Firms/suppliers for Printing & Supply work of Records for the B.Sc., (N) Nursing Programme (Revised Syllabus) on Three Years Contract Basis at Tamil Nadu Nurses and Midwives Council on or before 13.06.2023 at 3.00 PM. For more details please contact to above address. Tamil Nadu Nurses and Midwives Council reserves the right to accept or reject any EOI without assigning any reasons therefor.

பொது அறிவிப்பு

எண்ண 600 032, பக்காட்டுத்தாங்கல், ஜவஹர்லால் நேரு சாலை, தெ. N-1 என்ற முகவரியில் இயங்கும் எனது கட்டிக்கார் M/S ஓம் சக்தி என்ஜினியரிங் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட், என்ற நிறுவனம் மேற்படி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பகுத்திட்டக் கிராமத்தில் அமைந்துள்ள சர்வே எண்:528/5Part-ல் 50 சென்ட் மற்றும் 528/4Part-ல் 0.001/2 சென்ட் ஆக மொத்தம் 0.501/2 சென்ட் நிலத்திற்கு உரிமையாளர் ஆவார். மேற்படி நிலத்தின் அடல் கிராம பத்திர ஆவண எண்:2841/2010 (தேதி 17.09.2010) ஆவடி சாப்பிடுவதில் ஓம் சக்தி மீட்டர் உள்ளது. கட்ட 26.05.2023ம் தேதியில் M/S ஓம் சக்தி என்ஜினியரிங் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட் நிதிநிலை அறிவிப்பில் S.உதயகுமார் த/பெ. T.M.சம்பந்தம் ஆவார். ஆவடி கோவில் பராமசுவாமி அமைதிநகரம் Tea Bay என்ற கடைமீடல் தோள் அருகே செல்லும் போது மேற்கொண்ட ஆவணங்கள் தொலைந்து விட்டன. மேற்படி அசல் ஆவணங்கள் குறித்து யாருக்காவது உரிமையுள், பாத்ரியம் இருந்தால் இந்த அறிவிப்பு கண்ட 7 நாட்களுக்குள் எங்கள் தொடர்பு கொண்டு தங்கள் உரிமையை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டியது. தவறும் பட்சத்தில் எனது கட்டிக்கார் முழு உரிமையாளர் என கருதப்படுவார் என அறிவிக்கப்படுகிறது.

E.PADMANABAN B.A.B.L. Advocate, Enrol No.Ms.835/2010, No.4/2, South Maada Street, Thirupurur 603110.

PUBLIC NOTICE

It is hereby informed to the general public at large that my client Mr. R. Jagannathan, S/o Late S. Rangarajan, residing at B-2/615, Block 8, Kailash Dham Society, Plot No. 3-E-01, Sector-50, Noida, has lost/misplaced the below mentioned original title document/s in and around Chennai on 07.04.2023 @ 18.30 hrs.

DESCRIPTION OF DOCUMENTS:
 Sale Deed registered as Sale Deed No.1078/1981, dated 29.04.1981, on the file Sub Registrar Office T.Nagar, Flat No.A4, 1st Floor, SREE FLATS, bearing Plot No.10, New Door No.2, Old Door No.18, (earlier Old Door No.6), Masilamani Street, T. Nagar, Chennai-600 017, measuring about 1050 sq.ft., (9135 sq.ft.,), comprised in Survey Nos.114/6 and 116 Part, Town Survey No.6302, Block No.138, of TNAGAR VILLAGE, Mambalam Taluk, Chennai District.

If anyone is in possession or custody of the enlisted document/s, please inform the same to the under signed immediately within 10 days from the date of this notice, failing which it will be deemed that no third party has custody of the enlisted original title document/s and that the said document/s have been lost/misplaced forever and not capable of being found, that no one has any kind of claims, rights or any other interest over the said property and any such claims received by the undersigned after the expiry of this notice period shall not be valid and binding.

S. VATHANAN (Advocate)
 No.14A, TNGO Colony, 5th Street, Nanganallur, Chennai - 600 061.

ஒரீயண்ட் கர்ன் பவர் கம்பெனி லிமிடெட்

பதிவு அலுவலகம்: பால்கான் பியூச்சர் எஸ்.வி, 4வது தளம், எண்.10/1, வெங்கடநாராயணா சாலை, தி. நகர், சென்னை - 600 017. Corporate Identification Number (CIN) - L40108TN006PFC001665

காரினோலி காட்சி அல்லது இதர ஆடியோ காட்சிகள் மூலம் ஒரீயண்ட் கர்ன் பவர் கம்பெனி லிமிடெட்டின் 16வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையைப் பெறவது பற்றிய தகவல்

கம்பெனியின் கூட்டம் 2013ன் (கூட்டம்) பெருந்தகவல் பரிசீலனை மற்றும் கம்பெனியின் விவரங்கள் துறை அமைச்சரின் (ஸ்கீம்) பொது கற்றறிக்கை எண்.க. 02/2022, 02/2021, 20/2020, 14/2020, 17/2020 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிமீட்டு தேவைகள்) விதிகள் 2015 (பட்டியல் கட்டுப்பாடுகள்) மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள்) ஆகிய இடங்களில் வெளிமீட்டு கற்றறிக்கைகள் SEBI/HO/CFD/PO-2/P/CIR/203/4, SEBI/HO/CFD/CMO/2/CIA/P/2022/62, SEBI/HO/CFD/CMO/2/CIR/P/2021/11, SEBI/HO/CFD/CMO/1/CIR/P/ 2020/79 ஆகியவற்றின்படி, கம்பெனியின் 16வது வருடாந்திர பொதுக்கூட்டம் (16வது AGM) என்என்எஸ்.என்.சி. (VCI) இதர ஆடியோ காட்சிகள் மூலம் (OAVM) வெளிமீட்டும், 30 ஜூன், 2023 அன்று நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் VCI/OAVM மூலம் 16வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். கம்பெனியின் கூட்டம் 2013-ன் பிப்ரவரி 10-ன் கீழ் VCI/OAVM வரதி கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை கண்டிப்பாகும். எனவே அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் உறுப்பினர்கள் இடங்களை வசூலிப்பட்டுள்ள கற்றறிக்கைகளின்படி, வருடாந்திர அறிக்கை மற்றும் அறிவிப்பு ஆய்வுவடிவம் பங்கேற்பாளர்கள்/பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரிகள் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இணையதளமான www.orientgreenpower.com மற்றும் கம்பெனியின் பதிவு செய்யப்பட்ட இணையதளமான www.bsindia.com மற்றும் www.nseindia.com மேலும் CDSL இணையதளமான www.evotingindia.com-ல் கிடைக்கும்.

16வது வருடாந்திர பொதுக்கூட்டம் (அறிவிப்பு) அறிவிப்பில் கண்டுள்ள தீர்மானங்கள் கீழ் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது, உட்படி தேதியில் அதாவது 23 ஜூன், 2023 அன்று கம்பெனியின் கற்றுத்திட்ட சம்பாக்கு மூலதனத்தில் அவர்கள் வாக்களிக்கும் பங்குகளின் விவரத்தில் இருக்கும். அறிவிப்பில் கண்டுள்ள அனைத்து தீர்மானங்கள் கீழ்க் கம்பெனி தனது அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னஞ்சல் வாக்குப்பதிவு வசதியைப் (தொலைதூர மின்னஞ்சல் வாக்குப்பதிவு) மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னஞ்சல் வாக்களிக்கும் வசதியைப் (மின்னஞ்சல் வாக்குப்பதிவு) வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை அறிவிப்பில் உள்ளது. மின்னஞ்சல் வாக்களிப்பது மற்றும் VCI/OAVM மூலம் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான உறுப்பினர் விவரங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்கள், கூட்டங்களில் பங்கேற்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்கள், கூட்டங்களில் பங்கேற்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்கள், கூட்டங்களில் பங்கேற்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்கள், கூட்டங்களில் பங்கேற்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

நேர்வணம் ஆக்ஷன் லிமிடெட்
 CIN: L24111TN1974PFC006819

பதிவு அலுவலகம் : எண். S-1, 2வது தளம், அல்கா மாஸ், எண். 4/149, மாண்புமிகு ரோடு, எழும்பூர் - 600 008. போன்: 044-28520096, டீக்ஸ்: 044-28520095 E-mail: contact@nolgroup.com Website : www.nolgroup.com 31-03-2023 அன்று முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் குழுப்பலர் (ஒப்பந்தம்)

வ. எண்	விவரங்கள்	முடிந்த காலாண்டு				
		31.03.2023 (தணிக்கையானது)	31.12.2022 (தணிக்கையானது)	31.03.2022 (தணிக்கையானது)	31.03.2023 (தணிக்கையானது)	31.03.2022 (தணிக்கையானது)
1	செயல்பாடுகளில் இருந்து வந்த வருமானம் (நிதம்)	1237.73	1212.88	1250.88	4770.07	5204.65
2	வாடிக்கை மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் முன்	200.42	77.47	199.62	426.79	1287.35
3	நாட்டியல் காலத்திற்கான நிதம் வரம்பு / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் முன்)	84.06	(48.25)	98.16	(79.08)	762.75
4	நாட்டியல் காலத்திற்கான நிதம் வரம்பு / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் பின்)	84.06	(48.25)	98.16	(79.08)	762.75
5	வரிக்கு முன் காலத்திற்கான நிதம் வரம்பு / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் பின்)	84.06	(48.25)	98.16	(79.08)	762.75
6	நாட்டியல் காலத்திற்கான நிதம் வரம்பு / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்-டங்கள் பின்)	68.38	(48.25)	97.69	(94.76)	762.28
7	சம்பாக்கு மூலதனம்	480.23	480.23	480.23	480.23	480.23
8	முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வேண்டிய இது சம்பாக்குகள்	-	-	-	(573.41)	(478.65)
9	ப					

BHAGYASHREE LEASING AND FINANCE LIMITED

Regd. Office: 1st Floor, Kumar Capital, 2413, East Street, Camp, Pune 411 001
CIN: L65910PN1994PLC138655

Extract of Audited Standalone Results for the Quarter and Financial year ended 31 March 2023

Sr. No.	Particulars	Quarter Ended			Year Ended	
		31.03.2023 (Audited)	31.12.2022 (Unaudited)	31.03.2022 (Audited)	31.03.2023 (Audited)	31.03.2022 (Audited)
1.	Total income From Operations (net)	15.35	1.15	5.33	19.82	19.09
2.	Net Profit/(Loss) for the period (before tax, exceptional and extraordinary items)	12.41	-2.45	3.39	8.18	9.29
3.	Net Profit/(Loss) for the period (Before tax and after exceptional and extraordinary items)	12.41	-2.45	3.39	8.18	9.29
4.	Net Profit/(Loss) for the period after tax (after exceptional and extraordinary items)	7.25	-2.15	2.00	3.03	4.33
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax))	7.25	-2.15	2.00	3.03	4.33
6.	Equity Share Capital	350.01	350.01	350.01	350.01	350.01
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Balance Sheet of previous year	-	-	-	-184.37	-187.40
8.	Earnings Per Share (for continuing and discontinued operations)	0.21	-0.06	0.06	0.09	0.12

Note: 1. The above is an extract of the detailed format of Quarterly/ yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/ yearly Financial Results is available on the Stock Exchange website (www.bseindia.com). The Statutory Auditors of the Company have carried out the audit of the above results and have expressed their unmodified audit opinion on these results.
2. The figures for the quarter ended March 31, 2023 and March 31, 2022 are the balancing figures between the audited figures in respect of the full financial year and unaudited published figures upto the third quarter for the respective years. Also the figures upto the third quarter had been reviewed and not subjected to audit.
3. The Company is primarily engaged in a single segment viz. financial services and related activities and therefore the segment reporting is not applicable.
4. In line with the requirements of regulation 47(2) of the Listing Regulations, 2015, the results for the quarter and year ended on March 31, 2023 are available on the website of BSE Limited (URL: www.bseindia.com/corporates).
5. Figures have been regrouped and rearranged wherever necessary.

For and on behalf of the Board of Directors
Of Bhagyashree Leasing and Finance Limited
Sd/-
Ameya Jain
Director & CFO
DIN: 01947076

Place : Pune
Date : 29.05.2023

RAJPUTANA INVESTMENT & FINANCE LIMITED

Regd. Off.: Building No: 1/110, BRD Complex, NH Bypass, Konikkara, Thrissur, Thrissur Kerala - 680 306, India
Email Id: rajputanainvestment@gmail.com, Website: www.rajputanainvestment.com

STATEMENT OF AUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND THE YEAR ENDED MARCH 31, 2023

(Rs. In Lakhs, except per equity share data)

Particulars	QUARTER ENDED		YEAR ENDED	
	31-Mar-23 (Refnote 5) (Unaudited)	31-Dec-22 (Ref note 5) (Audited)	31-Mar-22 (Audited)	31-Mar-23 (Audited)
A. Revenue from Operations	26.16	35.57	7.54	83.99
a) Income from Operations	26.16	35.57	7.54	83.99
Total Revenue from Operations (A)	26.16	35.57	7.54	83.99
B. Other Income	7.40	0.09	-	30.18
Total Income (A+B)	33.56	35.66	7.54	114.17
C. Expenses	0.51	83.65	-	84.17
a) Purchases of stock-in-trade	-	-	-	(84.17)
b) Changes in inventories of finished goods, work-in-progress and stock-in-trade	(0.51)	(83.65)	-	-
c) Employees benefit expenses	13.59	12.49	3.77	49.48
d) Depreciation & Amortization Expenses	0.17	0.20	0.13	0.64
e) Listing Fees / Depository Fees	-	0.07	1.91	4.19
f) Other Expenses	7.52	17.06	4.00	50.90
Total Expenses (C)	21.28	29.82	9.81	105.21
D. Profit / (Loss) before Tax (A+B-C)	12.28	5.84	(2.27)	8.96
E. Exceptional Items	-	-	-	-
F. Tax Expense:	2.56	-	(0.62)	2.56
i) Current Tax	0.10	(0.14)	(0.02)	(0.07)
ii) Deferred Tax	9.63	5.98	(1.64)	6.48
G. Profit / (Loss) for the Period (D+E)	9.63	5.98	(1.64)	6.48
H. Other Comprehensive Income	-	-	-	-
a) (i) Items that will not be reclassified to Profit or Loss	-	-	-	-
(ii) Income Tax relating to items that will not be reclassified to Profit or Loss	-	-	-	-
Subtotal (a)	-	-	-	-
b) (i) Items that will be reclassified to Profit or Loss	-	-	-	-
(ii) Income tax relating to items that will be reclassified to Profit or Loss	-	-	-	-
Subtotal (b)	-	-	-	-
Total Other Comprehensive Income (a + b) (H)	-	-	-	-
I. Total Comprehensive Income for the period (H+G)	9.63	5.98	(1.64)	6.48
J. Paid-up Equity Share Capital (Face Value of Rs. 10/- per share)	308.00	308.00	308.00	308.00
K. Earnings per equity share (not annualised)	0.31	0.19	(0.05)	0.21
Basic (Rs.)	0.31	0.19	(0.05)	0.21
Diluted (Rs.)	-	0.02	(0.01)	0.02

NOTE: 1. In compliance with the Regulation 33 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the statutory auditors have carried out the audit of financial results for the quarter and the year ended March 31, 2023 and have issued an unqualified audit opinion thereon.
2. The said financial results have been prepared in accordance with the recognition and measurement principles laid down in Indian Accounting Standards notified under Section 133 of the Companies Act, 2013 read with relevant Rules issued thereunder and other accounting principles generally accepted in India.
3. The above Standalone financial results for the quarter and the year ended March 31, 2023 have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on May 29, 2023.
4. The Statutory Auditors have expressed an unqualified review conclusion on the financial results for the quarter and the year ended March 31, 2023. These Standalone financial results have been extracted from the audited financial statements.
5. Figures of last quarter are the balancing figures between audited figures in respect of the full financial year and the published year-to-date figures upto the third quarter of the respective financial year.
6. Previous period figures have been regrouped/reclassified, wherever necessary, to conform with the current period presentation.

For RAJPUTANA INVESTMENT & FINANCE LTD
Sd/-
Jijin C Surendran
Managing Director
(DIN : 03305487)

Place : Thrissur
Date : 29-05-2023

NOTE: 1. In compliance with the Regulation 33 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the statutory auditors have carried out the audit of financial results for the quarter and the year ended March 31, 2023 and have issued an unqualified audit opinion thereon.
2. The said financial results have been prepared in accordance with the recognition and measurement principles laid down in Indian Accounting Standards notified under Section 133 of the Companies Act, 2013 read with relevant Rules issued thereunder and other accounting principles generally accepted in India.
3. The above Standalone financial results for the quarter and the year ended March 31, 2023 have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on May 29, 2023.
4. The Statutory Auditors have expressed an unqualified review conclusion on the financial results for the quarter and the year ended March 31, 2023. These Standalone financial results have been extracted from the audited financial statements.
5. Figures of last quarter are the balancing figures between audited figures in respect of the full financial year and the published year-to-date figures upto the third quarter of the respective financial year.
6. Previous period figures have been regrouped/reclassified, wherever necessary, to conform with the current period presentation.

onmobile

OnMobile Global Limited

Regd. Office : OnMobile Global Limited, Tower #1, 94/1C & 94/2, Veerasandra Village, Attibele Hobli, Anekal Taluk, Electronic City Phase-1, Bangalore - 560 100, Karnataka, India
Corporate Identity Number (CIN): L64202KA2000PLC027860
Phone: + 91 80 4009 6000, Fax: + 91 80 4009 6009
E-mail: Investors@onmobile.com, Website: www.onmobile.com

Statement of consolidated results for the quarter and year ended March 31, 2023

Amount in ₹ Millions except data per share

Particulars	Quarter ended			Year ended	
	March 31, 2023 (Audited)	December 31, 2022 (Unaudited)	March 31, 2022 (Audited)	March 31, 2023 (Audited)	March 31, 2022 (Audited)
Total Income from Operations	1,282.00	1,308.85	1,271.58	5,251.65	5,195.44
Net profit / (loss) for the period before tax (before exceptional items)	(20.01)	70.36	71.27	123.40	413.26
Net profit / (loss) for the period before tax (after exceptional items)	(71.91)	70.52	71.27	71.90	471.52
Net profit / (loss) for the period after tax	(21.20)	40.90	46.67	67.88	324.56
Total Comprehensive Income for the period	(80.94)	197.28	24.88	103.89	356.84
Paid up equity share capital (Face value of ₹ 10/- each)	(93.41)	(93.41)	(93.41)	(93.41)	(93.41)
Reserves excluding revaluation reserves	-	-	-	5,485.99	5,471.86
Earnings / (Loss) per share (in ₹) (not annualised except for year ended March 31, 2023 and March 31, 2022)	(0.02)	0.38	0.43	0.64	3.08
(a) Basic	(0.02)	0.38	0.43	0.64	3.08
(b) Diluted	(0.02)	0.39	0.44	0.64	3.05

Notes: 1. (a) The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange website www.nseindia.com and www.onmobile.com and on the Company's website www.onmobile.com.
(b) The consolidated results for the quarter and year ended March 31, 2023 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their meetings held on May 28, 2023 and May 29, 2023 (concluded on May 30, 2023) respectively. The above results have been audited by the statutory auditors of the Company. The report of the statutory auditors is unmodified.
2. Key numbers of Standalone Financial Results of the Company for the quarter and year ended March 31, 2023 are as under:

Particulars	Quarter ended			Year ended	
	March 31, 2023 (Audited)	December 31, 2022 (Unaudited)	March 31, 2022 (Audited)	March 31, 2023 (Audited)	March 31, 2022 (Audited)
Total Income from Operations	498.10	634.48	634.74	2,277.44	2,176.30
Net profit / (loss) for the period before tax	(137.85)	79.53	46.31	(25.07)	267.07
Net profit / (loss) for the period after tax	(93.41)	47.68	16.15	(20.80)	156.35
Total Comprehensive Income for the period	(109.95)	55.86	21.27	(64.00)	310.48

The standalone results of OnMobile Global Limited for the above mentioned periods are available in investors section in www.onmobile.com and also with the stock exchanges website www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.onmobile.com.

On behalf of Board of Directors
Sd/-
François-Charles Siros
Executive Chairman

Place : Montreal, Canada
Date : May 30, 2023

KESAR PETROPRODUCTS LIMITED

Regd. Office: Office - D-7/11, MIDC Lote Parshuram, Taluka Khed, Ratnagiri-415722
Phone No. 02356-272339; Email Id: info@kesarpetroproducts.com; Website: www.kesarpetroproducts.com

Extract of audited Financial Results for the Year & Quarter ended on 31st March, 2023

(Rs. in Lakhs)

Sr. No.	Particulars	For the Quarter ended on			Year ended on	
		31.03.2023 (Audited)	31.12.2022 (Unaudited)	31.03.2022 (Audited)	31.03.2023 (Audited)	31.03.2022 (Audited)
1	Gross Revenue from operations	3,125	2,059	2,447	11,996	15,310
2	Less : GST Recovered	37	33	(15)	149	123
3	Total Income from Operations (1-2)	3,162	2,092	2,432	12,145	15,433
4	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items#)	15	25	17	98	296
5	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	15	25	17	98	296
6	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	(16)	20	(12)	47	268
7	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	-	-	-	-	-
8	Equity Share Capital	967	967	967	967	967
9	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	10,980	10,936
10	Earnings Per Share (of Rs. 1/- each) (for continuing and discontinued operations) -	(0.02)	0.02	(0.01)	0.05	0.28
	1. Basic:	(0.02)	0.02	(0.01)	0.05	0.28
	2. Diluted:	(0.02)	0.02	(0.01)	0.05	0.28

Notes: 1) The above financial results which are published in accordance with Regulation 33 of the SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations) have been reviewed by the Audit Committee at a meeting held on 29th May, 2023 and approved by the Board of Directors at their meeting held on 29th May, 2023. The financial results are prepared in accordance with the Ind AS prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies.
2) The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015.

For and on behalf of the Board of Directors
For Kesar Petroproducts Limited
Sd/-
Ramjan Shaikh
Director
DIN : 08286732

Place : Mumbai
Date : 29th May 2023

TAKE SOLUTIONS LTD

CIN: L63090TN2000PLC046338
Regd. Office : 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu. www.takesolutions.com

EXTRACT OF CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2023

(₹ In Lakhs except per share data)

S.No.	Particulars	Mar 31, 2023	Mar 31, 2023	Mar 31, 2022
		3 months ended (Audited)	Year ended (Audited)	3 months ended (Audited)
1	Revenue from operations	3,753.83	18,907.02	4,096.24
2	Exceptional Items	714.04	1,039.04	-
3	Profit/(Loss) before tax for continuing operation	-618.07	-4,527.29	-3,116.68
4	Profit/(Loss) before tax for discontinued operation	-4,998.50	-5,340.06	-68,938.36
5	Profit/(Loss) after tax	-5,596.25	-10,035.38	-72,840.18
6	Equity Share Capital	1,462.65	1,462.65	1,462.25
7	Total comprehensive income	-5,423.93	-9,721.80	-90,351.20
8	Earnings per share (Par value of ₹ 1/- each, not annualised)			
	(a) Basic	-3.83	-6.86	-49.81
	(b) Diluted	-3.83	-6.86	-49.81

Financial Results of TAKE SOLUTIONS Limited (Standalone Information)

S.No.	Particulars	Mar 31, 2023	Mar 31, 2023	Mar 31, 2022
		3 months ended	Year ended	3 months ended
1	Revenue from operations	1,479.26	5,622.50	900.00
2	Other income	748.80	906.43	281.10
3	Profit/(Loss) before tax for continuing operation	400.97	469.67	-623.79
4	Profit/(Loss) before tax for discontinued operation	-	-	-47,169.40
5	Profit/(Loss) after tax	412.19	428.49	-48,098.11

Notes: 1) The Audited Standalone and Consolidated financial results for the quarter and year ended March 31, 2023 in respect of TAKE SOLUTIONS Limited (the Company) have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors of the Company in their respective meetings held on May 29, 2023. The above results have been audited by the Statutory auditors of the Company. The Statutory Auditors have issued a modified opinion.
2) These financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules thereunder in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and SEBI Circular dated July 05, 2016.
3) The above is an extract of the detailed format of Audited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Statements are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.takesolutions.com

For and on behalf of the Board of Directors
Sd/-
Srinivasan H.R.
Chairman for the meeting dated May 29, 2023

Place : Chennai
Date : May 29, 2023

Jaykay Enterprises Limited

CIN : L55101UP1961PLC001187
Regd. Office : Kamla Tower, Kanpur 208 001
Ph. No. +91 512 2371478-81 Fax : +91 512 2398954
website www.jaykayenterprises.com E-mail: cs@jaykayenterprises.com

EXTRACT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2023

₹ in lacs

Sl. No.	Particulars	CONSOLIDATED			
		Quarter Ended 31.03.2023 (Audited)	Quarter Ended 31.03.2022 (Audited)	Year Ended 31.03.2023 (Audited)	Year Ended 31.03.2022 (Audited)
1.	Total Income From Operations	1,033.80	279.75	4,695.53	1,070.15
2.	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items#)	87.75	(2.57)	1,130.10	249.62
3.	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and Extraordinary items #)	77.34	(4.97)	1,105.54	1,822.56
4.	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items#)	(198.89)	(4.99)	826.72	1,758.06
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax))	(313.47)	(411.47)	2,126.66	2,129.50
6.	Equity Share capital (face Value ₹1/- Per Share)	524.68	475.92	524.68	475.92
7.	Other equity (Reserves excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	13,097.59	11,133.13
8.	Earning per share (of ₹1 each) (for continuing and discontinued operations)-Not Annualised	(0.42)	(0.01)	1.43	3.70
	Diluted-In Rupees	(0.38)	(0.01)	1.31	3.34

Notes : 1. The key standalone financial information of the Company is as under:-

Sl. No.	Particulars	STANDALONE			
		Quarter Ended 31.03.2023 (Audited)	Quarter Ended 31.03.2022 (Audited)	Year Ended 31.03.2023 (Audited)	Year Ended 31.03.2022 (Audited)
1.	Revenue from operations	29.70	0.00	29.70	15.40
2.	Profit/(loss) for the period/year before tax #	10.13	(2.55)	781.33	(79.14)
3.	Profit/(loss) for the period/year after tax #	10.13	(2.55)	778.74	(79.14)

2. The above is an extract of the detailed format of financial results for quarter and year ended March 31, 2023, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of financial results (Consolidated & Standalone) for the quarter and year ended March 31, 2023, are available on the Company's website i.e. www.jaykayenterprises.com and also on the Bombay Stock Exchanges website www.bseindia.com.
3. The above financial results for the quarter and year ended March 31, 2023, have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors on May 29, 2023. The financial results for the quarter and financial year ended March 31, 2023 have been, audited by PL.Tandon & Company, Chartered Accountants, the Statutory Auditors of the Company. The report of the Statutory Auditor is unmodified.
4. Exceptional items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS.

For and on behalf of the Board of Directors
Sd/-
Abhishek Singhania
Chairman & Managing Director
(DIN 00087844)

Place : New Delhi
Date : 29.05.2023

NAMOKAR TRADE (INDIA) LIMITED

CIN: L51905WB1985PLC038407
Regd. Office : DIAMOND ARCADE, 5TH-FR, FL-504, 68 JESSORE ROAD, KOLKATA-700001
Email: ratan.namokar@gmail.com, Website: www.namokartrade.com (Rs in Lakhs)